

Udaka Shanti - Tamil Corrections –Observed till 31st March 2019

(ignore those which are already incorporated in your book's version and date)

Section, Paragraph Reference	As Printed	To be read as or corrected as
1.6 yE dEva Para 16A/5A	யே தே ₃ வா: ப ₁ ய்சா ₂ த் ₂ ஸ ₃ த் ₃ ஸ்	யே தே ₃ வா: ப ₁ ய்சா ₂ த் ₂ ஸ ₃ த் ₃ ஸ்
1.13 rAshtrabrutam Anushangam Para No 20A	ஸம் ¹ வத் ₂ ஸ ₂ ரீ ₂ ணா ₂ ஸ்வ ₂ ஸ்தி ₂ ஸ்வா ₂ ஹா ₂	ஸம் ¹ வத் ₂ ஸ ₂ ரீ ₂ ணா ₂ ஸ்வ ₂ ஸ்தி ₂ ஸ்வா ₂ ஹா ₂ (only Tamil)
1.13 rAshtrabrutam Anushangam Para No 20A	த ₂ ஸ்ய ₂ வி ₂ த் ₄ யு ₄ தோ ₄ ஸ ₂ ப்த ₂ ஸ ₂ ர ₂ ஸோ ₂	த ₂ ஸ்ய ₂ வி ₂ த் ₄ யு ₄ தோ ₄ - ஸ ₂ ப்த ₂ ஸ ₂ ர ₂ ஸோ ₂
1.13 rAshtrabrutam Anushangam Para No 20A	ஸ ₂ ப்த ₂ ஸ ₂ ர ₂ ஸ ₂ ய்-ஸோ ₂ ய ₂ ந்தீ ₂ ர்	ஸ ₂ ப்த ₂ ஸ ₂ ர ₂ ஸ ₂ ய்-ஸோ ₂ ச ₂ ய ₂ ந்தீ ₂ ர்
1.16 PancacOdA Anushangam Para 22A	ஹே ₂ தி: பெ ₂ ள ₂ ரு ₂ ஹே ₂ யோ	ஹே ₂ தி: பெ ₂ ள ₂ ரு ₂ ஹே ₂ யோ
1.16 PancacOdA Anushangam	ஹே ₂ தி ₂ ர் வா ₂ த ₂ : ப் ₂ ர ₂ ஹே ₂ தி ₂ ஸ்	ஹே ₂ தி ₂ ர் வா ₂ த ₂ : ப் ₂ ர ₂ ஹே ₂ தி ₂ ஸ்

Para 22A		Tamil only
1.16 PancacOdA Anushangam Para 22A	பூர்வசித்தி-சாப் ₂ ஸுரஸௌ	பூர்வசித்திஸ்-சாப் ₂ ஸுரஸௌ
1.24 GandhavAhuti Para 42A (17A)	நிலிம்பா நாமஸ்த ₂ தேஷாம்	நிலிம்பா நாமஸ்த ₂ தேஷாம்
1.27 Pratyangirasam Para 49	இந்த ₃ ரேஷிதா ஆஜ்யமஸ்ய	இந்த ₃ ரேஷிதா ஆஜ்யமஸ்ய
1.27 Pratyangirasam Para 51	ப்ராணோ ரக்ஷதி விஸ்வமேஜத்	ப்ராணோ ரக்ஷதி விஸ்வமேஜத்
1.27 Pratyangirasam Para 53	ப்ரதீச்சயை தி ₃ ஸஹ்-	ப்ரதீச்சயை தி ₃ ஸஹ்-
1.27 Pratyangirasam Para 54	க்ரந்த ₃ யே புருஷஸ்ய மாயௌ	க்ரந்த ₃ யே புருஷஸ்ய மாயௌ
1.27 Pratyangirasam Para 55	ராட ₃ ஸி விராட ₃ ஸி	ராட ₃ ஸி விராட ₃ ஸி

Udaka Shanti - Tamil Corrections –Observed till 31st October 2018

(ignore those which are already incorporated in your book's version and date)

Section, Paragraph Reference	As Printed	To be read as or corrected as
1.19 Para No 30 First Mantra	மஹ்யந் நமந்தாம் ப்ரதி ₃ ஸு ₂ ஸு-சதஸ்ர-	மஹ்யந் நமந்தாம் ப்ரதி ₃ ஸு ₂ ஸு- சதஸ்ர-
1.20 Para 35 Last line	மிது ₂ ஸு-சரந்த-முபயாதி தூ ₃ ஷயன்ன்	மிது ₂ ஸு-சரந்த-முபயாதி தூ ₃ ஷயன்ன்

Udaka Shanti - Tamil Corrections –Observed till 31st July 2018

Section, Paragraph Reference	As Printed	To be read as or corrected as
Section 1.20 Para 37	யயோர்வாந் தே ₄ வெள தே ₄ வேஷ்வ-நிஸித	யயோர்வாந் தே ₃ வெள தே ₃ வேஷ்வ-நிஸித
Section 1.23 Para 42	இஷ்வோ க ₃ ஹ்வரோ, வஸ்தா ₂ வானோ	இஷ்வோ க ₃ ஹ்வரோ, வஸ்தா ₂ வானோ
Section 1.34 Para 80	திரஸ்சீனோ வித்தோ	திரஸ்சீனோ வித்தோ
Section 1.35 Para 82	ப்ராதர்ஜிதம் ப ₄ க ₃ முக்ர ₃ ஃ	ப்ராதர்ஜிதம் ப ₄ க ₃ முக்ர ₃ ஃ
Section 1.36 Para 5/88	தே ₃ வ்யதி ₃ தி-ஸ்ப்ருணோது	தே ₃ வ்யதி ₃ திஸ்-ஸ்ப்ருணோது (ie Visargam missed out)
Section 1.36 Para 8/90	யேமுல்லோகம்	யேமுமீலோகம்
Section 1.36 Item Heading 40 first line	ஹவ்ய வாஹஸு ஸ்விஷ்டம்	ஹவ்ய வாஹஸு ஸ்விஷ்டம்

Section 1.37 Item Heading 10 Heading 14 Same correction in Section 1.40 in Item heading 10/14	ஸ்ரைஷ்ட ₂ யாய் ஸ்வாஹா॥	ஸ்ரைஷ்ட ₂ யாய் ஸ்வாஹா॥
Section 1.37 Item Heading 17 Same correction in Section 1.40 Item Heading 17	ஜ்யைஷ்ட ₂ யாய் ஸ்வாஹா-	ஜ்யைஷ்ட ₂ யாய் ஸ்வாஹா-
Section 1.37 Item heading 33 Same correction in Section 1.40 Item Heading 33	உஷஸே ஸ்வாஹா வ்யுஷ்டயை ஸ்வாஹா॥	உஷஸே ஸ்வாஹா வ்யுஷ்டயை ஸ்வாஹா॥
Section 1.39 Para 129	ஸ்வஸ்த்யா வருணஸ்- ஸமீச்யா யமோ ரஜா॥ ப்ரம்ருணாபி ₄ :	ஸ்வஸ்த்யா வருணஸ்- ஸமீச்யா யமோ ராஜா॥ ப்ரம்ருணாபி ₄ :

Udaga Shanti - Tamil Corrections –Observed till 30th June 2015

(ignore those which are already incorporated in your book's version and date)

Section, Paragraph Reference	As Printed	To be read as or corrected as
1.1 Line 1 and Line3	ஓம் பூ ₄ : தத் ₂ ஸவி <u>துர்</u> வரேண் <u>யம்</u>	ஓம் பூ ₄ : தத் ₂ ஸவி <u>துர்</u> வரேண் <u>யம்</u> (no lower swaram)
1.1 third statement from the end	ஓ _{ய்} ஸுவ: தத் ₂ ஸவி <u>துர்</u> வரேண் <u>யம்</u>	ஓ _{ய்} ஸுவ: தத் ₂ ஸவி <u>துர்</u> வரேண் <u>யம்</u> (no separator)
1.3 para 4 last line	ஸு <u>ம</u> திங் கோ ₄ ஷ்யர்வாக் ₂ ஸ் ஸந்தே	ஸு <u>ம</u> திங் கோ ₄ ஷ்யர்வாக் ₂ ஸந்தே (ஸ் not required)
1.3 Para 7	பா <u>ஹ்ய</u> ஸ்மான் த் <u>ரு</u> ₃ ஹோ	பா <u>ஹ்ய</u> ஸ்மான் த் <u>ரு</u> ₃ ஹோ (it is ரு and not ரு)
1.4 Para 10	ஐ <u>ஷ்ட</u> ம் கி ₃ ர்வண <u>ஸே</u>	ஐ <u>ஷ்ட</u> ங் கி ₃ ர்வண <u>ஸே</u> (just better reading style)
1.4 Para 13	த்ரா <u>தார</u> மிந்த் ₃ ர ம <u>வி</u> தார	த்ரா <u>தார</u> மிந்த் ₃ ர ம <u>வி</u> தார

	மிந்த் ₃ ர ₃	மிந்த் ₃ ர ₃ (lower swarm for ர)
1.8 Para 17A(6A) mantras 1 and 3	ஸயுஷாஸயுஷ்மந்தங் கரோமி	ஸயுஷாஸயுஷ்மந்தங் கரோமி (no lower swaram for the last letter before the statement ends as per rule)
1.11 Para 19(8)	ப ₃ லமோஜஸ்ச ஜாதந் தத ₃ ஸ்மை	ப ₃ லமோஜஸ்ச ஜாதந் தத ₃ ஸ்மை (no underline for த)
1.12 Para20(9) towards the end	ஸப் ₂ ஸரஸஸ்ச-ஸோசயந்தீர் ,	ஸப் ₂ ஸரஸஸ்ச-ஸோசயந்தீர் ,
1.20 last line within box	ஸாரிஷ: பாது நக்தம்	ஸாரிஷ: பாது நக்தம் (no ா)
1.33 para 76 third statement from end	த் ₄ யாவா க்ஷாமா	த் ₃ யாவா க்ஷாமா(third da)
1.35 Para 84 first line	ஸர்வ இஜ்ஜோஹவீமி	ஸர்வ இஜ்ஜோஹவீமி
1.39 Para 127 last line	க்ஷீர ₃ ஸர்பிர்	க்ஷீர ₃ ஸர்பிர்